


எட்வேர்ட்ஸ்பேர்க்/கார்டினல் நகர்ப்பகுதி கடல் நோக்கிய வழியாக அமைந்திருக்கின்ற, கம்பீரமான தோற்றம் தரும், சென்ற லோரன்ஸ் நதியோரத்தில் அமைந்துள்ளது. கார்டினல் நகரத்திலும் ஸ்பென்ஸெர்வில் (Spencerville) நகரத்திலும், மற்றும் பல எண்ணற்ற உட்புறக் குக்கிராமங்களிலும் வாழுகின்ற சமூகங்கள் இந்த நட்புறவு நகரத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்கள், பாடசாலைகள், பொழுபோக்கு வசதிகள், பூங்காக்கள், மற்றும் சமூக வியாபார நிலையங்கள், நிறுவனங்கள் முதலியன இங்குள்ள மக்களுக்கு மிகச்சிறந்த தரமான ஒரு வாழ்க்கையை அனுபவிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்றன. இங்குள்ள ஸ்பென்ஸெர்வில் மில் (Spencerville Mill) மற்றும் தேசிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விண்ட்மில் போர்க்கள ஸ்தலம் (Battle of the Windmill National Historic Site) என்பனவும் கவர்ச்சியான ஸ்தலங்களாகும்.



எட்வேர்ட்ஸ்பேர்க்/கார்டினல் 401ஆம் மற்றும் 416 ஆம் இலக்க பெருந்தெருக்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருப்பதுடன் இந்த நகர்ப்பகுதியில் ஜொன்ஸ்ரவுன் கைத்தொழில் பேட்டை அமைந்துள்ளது. 400 ஏக்கர் விசாலமான இத் தரிசுநிலம் கைத்தொழில் அபிவிருத்திக்கு பயன்படக்கூடியதாக அமைகின்றது. இங்குள்ள பிரெஸ்கொட்-ஓக்டென்ஸ்பேர்க் (Prescott-Ogdensburg) சர்வதேச பாலம் ஜொன்ஸ்ரவுன் பகுதியில் சென்ற லோரன்ஸ் நதிக்குக் குறுக்காகச் செல்லுவதனால் அமெரிக்க ஐக்கிய மாநிலங்களுக்கு செல்ல இலகுவான வழி கிடைக்கிறது. இந்த நகரத்திலுள்ள ஆழமான கடல் துறைமுகமான பிரெஸ்கொட் துறைமுகம், மற்றும் தானிய தூக்குசாதனங்கள் என்பன இந்த நகரத்தை வர்த்தக ரீதியில் வட அமெரிக்க பேரேரிகளுடனும் (Great Lakes) உலக நாடுகளுடனும் தொடர்புபடுத்துகின்றன. போர்ட் 2016 இல் நிறைவு செய்ய ஒரு \$ 35 மில்லியன் விரிவாக்கம் திட்டம் நடைபெற்றுவருகின்றன. கனடாவின் தேசியப் புகையிரதப் பாதை (CNR) இந்த நகரத்தினூடாகச் செல்லுகின்றது. இந்தத் துறைமுகத்தை அண்மித்துள்ள ஏறக்குறைய 50 ஏக்கர் நிலத்தில், 2-ம் இலக்க மாநில வீதியிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் பகுதியில் ஒன்றாறியோ கிழக்கு வன நிலையமும் சுற்றாடல் கைத்தொழில் பேட்டையும் (Ontario East Wood Centre and Eco-industrial Park) அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மொத்தச் சனத்தொகை: 7,093 (Statistics Canada Census 2016)
 ஜனவரி மாதச் சராசரி வெப்பநிலை: -8 °C (27 °F)
 யூலை மாதச் சராசரி வெப்பநிலை: 26 °C (70 °F)
 வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி: 784 mm மழை, 198 cm பனி
 தனியொருவர் வருமானம்: \$70,940
 சராசரி வீட்டு வருமானம்: \$93,343
 சராசரித் தொழிலின்மை வீதம்: 5-6 %
 உயர் பாடசாலைக் கல்வி பெற்ற வயதுவந்தவர்கள்: 1,170
 கல்லூரி அல்லது பல்கலைக்கழக டிப்பிளோமாப் பட்டம் பெற்ற வயதுவந்தவர்கள்: 2,225
 2 படுக்கை அறைகள் அடங்கிய அடுக்குமாடி வதிவிடத்தின் சராசரி மாதாந்த வாடகைச் செலவு: \$895
 சராசரி 3 படுக்கையறை விலகியிருப்பதாக மாளிகை: \$276,921



மேலதிகத் தகவல்கள்:

Deb McKinstry, பிரதான நிருவாக உத்தியோகத்தர் P.O. Box 129, 18 Centre St. Spencerville, ON., K0E 1X0 Canada
 எட்வேர்ட்ஸ்பேர்க்/கார்டினல் நகர்ப்பகுதி 613-658-3055 / dmckinstry@twpec.ca